

Total No. of Pages: 2

6689

Register Number:

Name of the Candidate:

M.Com. DEGREE EXAMINATION, May 2015

(CO-OPERATIVE MANAGEMENT)

(FIRST YEAR)

540: ACCOUNTING FOR DECISION MAKING

(Old Regulations)

[Common with Marketing (O.R) / Entrepreneurship (O.R.)]

Time: Three hours

Maximum: 100 marks

SECTION - A

Answer any FIVE questions

(5 × 8 = 40)

1. Explain Financial statements.
2. What are the functions of management accounting?
3. Explain briefly about common size statements.
4. Explain the advantages of pay back period method.
5. Explain the various Elements of Cost.
6. What are the advantages of budgetary control?
7. Explain differential cost analysis.
8. Explain briefly about cash budget.

SECTION - B

Answer any THREE questions

(3 × 20 = 60)

9. Discuss the advantages and limitations of Financial statements.
 10. What is accounting ratio? Write any four important accounting ratios and their importance.
 11. Explain in detail about discounted cash flow and accounting rate of return method.
 12. The sales of a company are ₹5,00,000 variable costs are ₹3,00,000 and fixed costs are ₹1,00,000. Calculate.
 - a) Profit volume ratio (Contribution Ratio)
 - b) Break –even point.
 - c) Profit on sales of ₹6,00,000
 - d) Sales needed to earn a profit of ₹1,20,000
 13. **Write short notes on:**
 - a) Capital budgeting.
 - b) Production budget
 - c) Sales budget
-

தமிழாக்கம்

பகுதி - அ

(5 × 8 = 40)

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடையளிக்க

1. நிதி நிலை அறிக்கைகள் பற்றி விளக்குக.
2. மேலாண்மைக் கணக்கியலின் பணிகள் யாவை?
3. சமநிலை நிதி அறிக்கைகள் பற்றி சுருக்கமாக விளக்குக.
4. திருப்பி அளிக்கும் முறையின் நன்மைகள் யாவை?
5. அடக்கவிலையின் அடிப்படைக் கூறுகள் பற்றி விளக்குக.
6. திட்டக்கட்டுப்பாட்டின் நன்மைகள் யாவை?
7. வேறுபடுத்திய அகவிலைப்பாகுபாடு பற்றி விளக்கு
8. ரொக்கத்திட்டம் பற்றி சுருக்கமாக விளக்குக.

பகுதி - ஆ

(3 × 20 = 60)

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடையளிக்க

9. நிதிநிலை அறிக்கைகளின் நன்மைகள், குறைபாடுகள் பற்றி ஆராய்க.
10. விகித ஆய்வு என்றால் என்ன? ஏதேனும் நான்கு முக்கிய விகிதங்கள் மற்றும் அவைகளின் முக்கியத்துவம் பற்றி எழுதுக.
11. தள்ளுபடி செய்யப்பட்ட ரொக்க திட்டம் மற்றும் கணக்கியல் விகித முறைபற்றி விளக்குக.
12. ஒரு கம்பெனியின் விற்பனை ரூ.5,00,000 மாறும் அடக்கவிலை ரூ.3,00,000 நிலைத்த அடக்க விலை ரூ 1,00,000

கணக்கிடுக:

அ) (பகிர்ந்தளிப்பு விகிதம்) லாப விற்பனை விகிதம்

ஆ) இலாப நட்ட சமநிலைப்புள்ளி

இ) விற்பனை ரூ 6,00,000 எனில் லாபம்

ஈ) இலாபம் ரூ1,20,000 சம்பாதிக்கத் தேவையான விற்பனை

13. **சிறு குறிப்பு வரைக:**

அ) மூலதனத் திட்டம்

ஆ) உற்பத்தித் திட்டம்

இ) விற்பனை திட்டம்

\$\$\$\$\$\$